


16 உண்மையின் உயர்வு

ஒரு நாள் விடியற் காலையில் இரண்டு சிறுவர்கள் சந்தைக்குப் போனார்கள். தங்களுடைய சிறிய கடைகளில், தாங்கள் கொண்டு போன பொருட்களைப் பரப்பிவைத்து, உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு கடையில் பழங்களும் காய்கறிகளும், மற்றொன்றில் தேங்காய்களும் வைக்கப்பட்டிருந்தன. இந்தச் சிறுவர்களிடம் பலர் பொருட்கள் வாங்கிக் கொண்டு போனார்கள்.



முருகனுடைய கடையில் எல்லாம் விற்கப்பட்டுக் கடைசியாய் ஒரு முலாம் பழம் (வத்தகைப் பழம்) மாத்திரம் இருந்தது. பெரிய மனிதர் ஒருவர் வந்தார்; அவர் அந்த முலாம் பழத்தின் மேல் தமது கையை வைத்து, “எவ்வளவு பெரிய முலாம் பழம்! இதற்கு என்ன விலை சொல்கிறாய், தம்பி?” என்று கேட்டார். இந்த முலாம் பழம் ஒன்றுதான் என்னிடத்தில் எஞ்சியுள்ளது. இது நல்ல பழம் போல தோன்றினாலும் இதில் கொஞ்சம் பழுது இருக்கின்றது ஐயா, என்று சொல்லி அந்த சிறுவன் அந்தப் பழத்தை மறுபுறம் திருப்பிக் காட்டினான்.

“ ஆம் ஆம்! பழுது இருக்கின்றது! எனக்கு இது வேண்டாம்.” என்று சொல்லி, அந்தப் பெரிய மனிதர் சிறுவனுடைய அழகிய வஞ்சகம் இல்லாத முகத்தைப் பார்த்து “ உன்னுடைய பழத்திலுள்ள பழுதை, வாங்க வருபவர்களுக்குக் காட்டுவது, விற்கவந்த உமக்கு ஆகுமா” என்று கேட்டார்.

“ பொய் சொல்வதை விட இது நல்லது ஐயா” என்று அந்தச் சிறுவன் பணிவுடன் சொன்னான். “நீ சொல்வது சரி, தம்பி, நான் உன்னுடைய கடையை இனி மறக்க மாட்டேன்” என்று சொல்லி, அந்தப் பெரிய மனிதர் கிருஷ்ணன் கடைப் பக்கமாகத் திரும்பி “ இது என்ன நல்ல தேங்காயா” என்று கேட்டார். “ “ஆம், ஐயா, நல்ல தேங்காய்; நேற்றுத்தான் பிடுங்கியது, நான்தான் உரித்தேன் ” என்று கிருஷ்ணன் மறுமொழி சொன்னான். அந்தப் பெரிய மனிதர் அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

“முருகா, நீ என்ன பெரிய மூடன். முலாம் பழத்திலுள்ள பழுதை அந்த மனிதனுக்குக் காட்டலாமா? நீ சொன்ன உண்மைக்காக அந்தப் பழத்தை இனி வீட்டுக்குக் கொண்டு போ; அல்லது எங்கேயாவது எறிந்து விடு; அந்த முட்டுக்காயை வாங்கிக் கொண்டு போகின்றாரே; அவர் அதைப்பற்றி என்ன அறிந்து விட்டார்? நல்ல பழக்காய்களை விற்ற விலைக்கே அதையும் விற்றேன். நீயும் அந்த முலாம்பழத்தை ஒன்றும் பேசாமற் கொடுத்திருந்தால் அவர் பாராமல் வாங்கிக் கொண்டு போயிருப்பார்.”

“ கிருஷ்ணா, எனக்கு இன்று காலையிற் கிடைத்த காசைப்போல இன்னொரு பங்கு காசுதான் வந்தாலும் நான் ஒரு நாளும் பொய் சொல்லவும் மாட்டேன்; வஞ்சிக்கவும் மாட்டேன்; அல்லாமலும், இது கடைசியிலே எனக்குத்தான் நயம்! எனக்கு ஒரு வாடிக்கைக்காரர் கிடைத்தார். உனக்கொருவர் போய்விட்டார்!

மறுநாள் அந்தப் பெரிய மனிதர் தனக்கு வேண்டிய பழங்களையும் மரக்கறியையும் முருகனிடத்திலே வாங்கினார். கிருஷ்ணனுடைய கடையில் ஒன்றும் வாங்கவில்லை. இந்த

விதமாகவே அந்த வருடம் கழிந்தது. முருகனிடத்தில் எப்போதும் நல்ல பொருள் வாங்கலாம் என்று கண்டு கொண்டு அவர் அவனுடைய கடைக்கே எப்போதும் வருவார்; சில வேளை அவனிடத்தில் “ அடுத்த வருடம் நீ என்ன செய்யப்போகிறாய்?” என்றும் விசாரிப்பார்.

அடுத்த வருடம் அந்தப் பெரிய மனிதருடைய பண்டக சாலையில் ஒரு நம்பிக்கையான சிறுவன் தேவைப்பட்டான்; அவர், முருகனை விட வேறு ஒருவன் அகப்பட மாட்டான் என நினைத்து முருகனையே சேர்த்து விட்டார். முருகன் எஜமானுக்குத் தன்னிடத்தில் மேலும் மேலும் நல்ல எண்ணம் வரும்படி நடந்து, படிப்படியாக உத்தியோக உயர்வு பெற்றுக் கடைசியில் எஜமானோடு வியாபாரத்தில் ஒரு பங்காளி ஆனான்.

- நாவலர் -

உள்ளதை உள்ளபடி சொல்வது உண்மை. அது ஒருவருக்கும் தீமை செய்யாது. உண்மை பேசுவனை எல்லோரும் மதிப்பார்கள்.

சொல் அறிமுகம்

வலன ஸ்டுலாஸ்தி

1. பரப்பி வைத்து - விஃரி திஸி
2. முலாம்பழம் - பூனை பூபுலீ
3. எஞ்சியுள்ளது - ஓகிரி வ டூரி
4. பழுது - பூபுலீ
5. பிடுங்கி - கவிலா/ஓபுரலா
6. உரித்தேன் - லேலி ஸூபுலேமி
7. வஞ்சகம் - கபிபி
8. வாடிக்கையாளர் - பாரிபிபிபிபி
9. எறிந்து விடு - பிபி கரன்
10. முட்டுக்காய் - கலபிபிபிபி
11. நயம் - லாப
12. கழிந்தது - ஸூபுலீ
13. எண்ணம் - பிபிபிபி
14. வியாபாரம் - பூனைபூபுலீ

கிரகித்தற் பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு வீடை எழுதுவோம்.
பகை டீ அகி பூஷ்வலெலு ட்வகர டீயலி.

1. முருகனும், கிருஷ்ணனும் விறற் ஡ுருட்கள் யாவை?
2. முலாம்பழத்திற்கு விலை கேட்ட மனிதரிடம் முருகன் என்ன கூறினான்?
3. முருகன் உண்மை ஡ேசி வியாபாரம் செய்தமையால் அடைந்த நன்மையைக் கூறுக.
4. முருகன், கிருஷ்ணன் பற்றிய உமது அபிப்பிராயங்களை எழுதுக.
5. இக்கதை எமக்குக் கூறும் செய்தி யாது?

செயற்பாடு - I

குறுக்கெழுத்துப் பயிற்சி
பூஷ்வலெலு

இடமிருந்து வலம் - வலே ஸிடு டீயலி

1	2	3	4	5
6	7	8		10
11		13		15
16	17		19	
	22	23	24	25

பூஷ்வலெலு
பூஷ்வலெலு
பூஷ்வலெலு
பூஷ்வலெலு
பூஷ்வலெலு

செயற்பாடு - II

இடமிருந்து வலம் வலமிருந்து இடம்

1. கிருஷ்ணனும் முருகனும் செய்த தொழில்.
16. மிருகங்களுக்கு உள்ளது. (திரும்பியுள்ளது)
22. கிருஷ்ணன் விற்றது. (குழம்பியுள்ளது)

மேலிருந்து கீழ் கீழிருந்து மேல்

1. சிறுவர்கள் சந்தைக்குச் சென்ற நேரம்.
3. இசையோடு பாடக் கூடியது.
5. முருகன் உண்மை கூறியதால் எதனைப் பெற்றதாகக் கூறினான். (தலைகீழ்)
17. பேச உதவும் உறுப்பு.
19. இது கேட்பதற்கு உதவும். (தலைகீழ்)

செயற்பாடு - III

பின்வரும் சிங்கள வாக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுவோம்.

සිංහල වාක්‍ය දෙමළෙන් ලියමු

1. අමයි පොළට ගියේය.
2. මුරුගන් සත්‍ය කතාකර වෙළෙඳාම කරන්නේ ය.
3. පැණි පුහුල් ගෙඩිය පළඳු වී ඇත.
4. උත්සාහවන්තයා ජය ගනී.
5. අපි මිතුරන්ගේ නරක උපදෙස් පිළි නොපදිමු.

மொழி வளம்

உரையாடல்

நாம் தினமும் பலருடன் பேசுகின்றோம். ஒருவரின் சுகம் விசாரிக்கின்றோம். வாழ்த்துத் தெரிவிக்கின்றோம். பிறரிடம் தேவைகளைக் கூறுகிறோம். பிறருடன் உரையாடும் போது பால், வயது, பதவி அடிப்படையில் பல வகையில் உரையாடுகிறோம்.

செயற்பாடு - IV

தரப்பட்ட உரையாடல் பகுதியைப் பூர்த்தி செய்வோம்.

- | | | |
|-----------|---|---|
| இடம் | - | சந்தை |
| பாத்திரம் | - | முருகன், பெரியவர் |
| முருகன் | - | சந்தையில் பழ வகைகளைப் பரப்பி வைத்துள்ளான். |
| முருகன் | - | வணக்கம் ஐயா, வாருங்கள். |
| பெரியவர் | - | வணக்கம் தம்பி, நான் பழங்கள் வாங்குவதற்கு வந்தேன். |
| முருகன் | - | நல்லது ஐயா உங்களுக்கு என்ன பழம் வேண்டும். |
| பெரியவர் | - | அந்த முலாம் பழம் எவ்வளவு தம்பி. |
| முருகன் | - | |

செயற்பாடு - V

எழுதிய உரையாடலை வகுப்பறையில் நிகழ்த்திக் காட்டுவோம்.